

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test:**Departmental Test for Officers of the
Cooperative Department - Auditing
(Without Books)

071

Maximum Time: One Hour

Maximum Marks: 40

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 40 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 40 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Cash at bank is an example of
வங்கி இருப்பு என்பது

- (A) Floating assets
மிதக்கும் சொத்து
- (B) Current liability
நடப்பு பொறுப்பு
- (C) Fixed assets
நிலையான சொத்து
- (D) Fixed liability
நிலையான பொறுப்பு

2. At what price the stock is valued under conventional method?
இறுதி சரக்கு வழக்கமான முறைப்படி எந்த விலையில் கணக்கிடப்படும்?

- (A) Cost price
அடக்கவிலை
- (B) Cost price or market price whichever is less
அடக்கவிலை அல்லது சந்தையை இதில் குறைவானது
- (C) Market price
சந்தை விலை
- (D) Cost price or market price whichever is high
அடக்கவிலை அல்லது சந்தைவிலை இதில் அதிகமானது

3. The loss on the sale of old machinery is debited to
பழைய தளவாடங்கள் விற்பனையின் போது மேல் ஏற்படும் நட்டம் பற்று செய்யப்படும் இடம்

- (A) Profit and loss account
இலாப நட்ட கணக்கு
- (B) Machinery account
தளவாடங்கள் கணக்கு
- (C) Trading account
வியாபார கணக்கு
- (D) Depreciation account
தேயமான கணக்கு

4. Profit distribution is to be approved by
இலாபப் பிரிவினை அங்கீகரிக்கப்பட வேண்டியது.

- (A) Govt.
அரசு
- (B) Auditors
தணிக்கையாளர்
- (C) General body
பொதுக்குழு
- (D) Board meeting
நிர்வாகக்குழு கூட்டம்

5. Under which section of the coop-societies act 1983 cooperative audit is conducted?
1983ம் ஆண்டின் கூட்டுறவு சட்டத்தின் எந்த பிரிவின் படி கூட்டுறவு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது?
- (A) Section 81
பிரிவு 81
- (B) Section 80
பிரிவு 80
- (C) Section 82
பிரிவு 82
- (D) Section 83
பிரிவு 83
6. A transaction not recorded at all is known as an error of
ஒரு வியாபார நடவடிக்கை முழுவதுமாக பதிவு செய்ய விடுபட்டது என்ன வகை பிழை?
- (A) Principle
கொள்கை
- (B) Complete omission
முழுவதுமாக விடுபட்டது
- (C) Partial omission
பகுதி விடுபட்டது
- (D) Duplication
இரட்டை பதிவு
7. In central Coop-banks Coop-auditors are conducting
மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு தணிக்கையாளர் மேற்கொள்வது
- (A) Financial audit
நிதி தணிக்கை
- (B) Final statutory audit
இறுதி சட்டபூர்வ தணிக்கை
- (C) Management audit
மேலாண்மை தணிக்கை
- (D) Concurrent audit
தொடர் தணிக்கை
8. The minimum no. of workers required to enters is to bonus act is
(போனஸ்) மிகையூதிய சட்டத்தின் கீழ்வருவதற்கு தேவையான குறும் அளவு பணியாளர் எண்ணிக்கை
- (A) 20
- (B) 8
- (C) 10
- (D) 15
9. CFE means
CFE என்பது
- (A) Cooperative election fund
கூட்டுறவு தேர்தல் நிதி
- (B) Cooperative Election form
கூட்டுறவு தேர்தல் படிவம்
- (C) Cooperative Education fund
கூட்டுறவு கல்வி நிதி
- (D) Central education fund
மத்திய கல்வி நிதி

10. The goods returned to suppliers are recorded in
விற்பனையாளருக்கு திரும்ப அனுப்பப்படும் சரக்கு கீழ்க்காணும் ஆவணத்தில் பதிவு செய்யப்படுகிறது.

(A) Purchase return book
கொள்முதல் திரும்ப பதிவேடு

(B) Sales book
விற்பனை பதிவேடு

(C) Sales return book
விற்பனை திரும்ப பதிவேடு

(D) Purchase book
கொள்முதல் பதிவேடு

11. The Head administrator of the cooperative audit is
கூட்டுறவு தணிக்கையின் தனிமை நிர்வாகி

(A) Registrar of cooperative societies
கூட்டுறவு சங்க பதிவாளர்

(B) Addl. Director of audit
கூடுதல் இயக்குநர் தணிக்கை

(C) Director of cooperative audit
கூட்டுறவு தணிக்கை இயக்குநர்

(D) Addl. Registrar
முதல் பதிவாளர்

12. Maximum dividend is calculated out of net profit ratio is
நிகரலாபத்தில் உட்சபட்ச பங்காதாயம் ஒதுக்கீடு செய்யும் சதவீதம்

(A) 3%

(B) 14%

(C) 20%

(D) 2%

13. Research expenditure are in example of
ஆராய்ச்சி செலவினம் என்பது

(A) Deferred Revenue expenditure
மீள்வருவாயின செலவு

(B) Revenue expenditure
வருவாயின செலவு

(C) Trading expenditure
வியாபார செலவினம்

(D) Capital expenditure
மூலதன செலவு

14. In a society JL loans is 670 numbers. How many Jewel loan bags the auditor has to verify?

ஒரு சங்கத்தில் 670 நகைக்கடன் உள்ளன. தணிக்கையாளர் எவ்வளவு நகை பைகள் சரிபார்க்க வேண்டும்.

(A) 60

(B) 670

(C) 150

(D) 50

15. For which amount of stock deficit report prepared?
எவ்வளவு சரக்கிருப்பு குறைவு தொகைக்கு தனி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- (A) Above Rs. 5,000
ரூ.5,000 க்கு மேல்
- (B) Above Rs. 10,000
ரூ.10,000 க்கு மேல்
- (C) Above Rs. 1,00,000
ரூ.1,00,000 க்கு மேல்
- (D) Above Rs. 25,000
ரூ.25,000 க்கு மேல்
16. What is the percentage of depreciation for buildings societies coming under banking regulation act?
வங்கி நடைமுறை சட்டத்தின் கீழ்வரும் சங்கங்களின் கட்டிடத்திற்கான தேய்மான அளவு என்ன?
- (A) 2.5%
- (B) 5%
- (C) 10%
- (D) 7.5%
17. Purchase of a building is
கட்டிட கொள்முதல் என்பது
- (A) Revenue expenditure
வருவாயின செலவு
- (B) Capital expenditure
மூலதன செலவு
- (C) Deffered Revenue expenditure
மீள்வருவாயின செலவு
- (D) Contingent Expenditure
சில்லரை செலவு
18. What is the ceiling amount for gratuity?
பணிக்கொடை வழங்க உட்சபட்ச அளவு என்ன?
- (A) Rs. 3,00,000
ரூ.3,00,000
- (B) Rs. 20,00,000
ரூ.20,00,000
- (C) Rs.8,00,000
ரூ.8,00,000
- (D) Rs.10,00,000
ரூ.10,00,000
19. Vehicle maintenance and spare parts replacement made in
வாகன பராமரிப்பு மற்றும் உதிரிபாக மாற்றம் இடம் பெறுவது
- (A) Log book part I
லாக்புக் தொகுதி I
- (B) Vehicle purchase Book
வாகன கொள்முதல் பதிவேடு
- (C) Machinery book
இயந்திர பதிவேடு
- (D) Log book part II
லாக்புக் தொகுதி II

20. Depreciation is provided on
தேயமான ஒதுக்கீடு என்பது
- (A) Fixed assets
நிறைந்த சொத்துக்கள் மீது
- (B) Current assets
நடப்பு சொத்துக்கள் மீது
- (C) Outstanding assets
நிலுவை சொத்துக்கள் மீது
- (D) All assets
அனைத்து சொத்துக்கள் மீது
21. In Agro service cooperative what is the % Depreciation for oil engine ?
வேளாண்மை கூட்டுறவு பணி மையத்தில் ஆயில் மோட்டாருக்கான தேயமான சதவீதம் என்ன?
- (A) 7.5%
- (B) 10%
- (C) 20%
- (D) 2.5%
22. What numbers of test audit an Asst. director requires to conduct in a year?
உதவி இயக்குநர் ஒரு வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய சோதனை தணிக்கை எண்ணிக்கை என்ன?
- (A) 80
- (B) 20
- (C) 30
- (D) 40
23. Gross profit from trading account is taken to
வியாபார கணக்கின் மொத்த இலாபம் எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
- (A) Profit and loss account
இலாப மற்றும் நட்ட கணக்கு
- (B) Balance sheet
இருப்பு நிலை குறிப்பு
- (C) Manufacturing account
உற்பத்தி கணக்கு
- (D) Trial balance
இருப்பாய்வு
24. Which one of the following answer is not match with others?
கீழ்க்கண்டுகள்வற்றில் மற்றவற்றுடன் பொருந்தாதது எது?
- (A) Sundry creditors
பற்பல கடனீந்தோர்
- (B) Share capital
பங்கு முதல்
- (C) NSR
சட்டபூர்வ மாற்றுச் சீட்டு
- (D) Fixed Assets
நிலைத்த சொத்துக்கள்

25. How many types of errors are there?
பிழைகள் எத்தனை வகைப்படும்?

- (A) 5
(C) 3

- (B) 4
(D) 2

26. Fixed assets does not include
நிலைத்த சொத்துக்களில் இடம்பெறாதது

- (A) Land
நிலம்
(C) Cash
ரொக்கம்

- (B) Building
கட்டிடம்
(D) Machinery
இயந்திரம்

27. Interest on capital will entered in
மூலதனம் மீது வட்டி எங்கு பதியப்படும்?

- (A) Trading account
வியாபார கணக்கு
(C) P and L account credit side
இலாப நட்ட கணக்கு வரவு பகுதி

- (B) P and L account debit side
இலாப நட்ட கணக்கு பற்று பகுதி
(D) Manufacturing account
உற்பத்தி கணக்கு

28. Drawings will entered in
எடுப்புகள் எங்கு பதிவு செய்யப்படும்.

- (A) Trading account
வியாபார கணக்கு
(C) Balance sheet assets side
இருப்புநிலை குறிப்பு சொத்துப்பகுதி

- (B) P and L account
இலாப நட்ட கணக்கு
(D) Balance sheet liability side
இருப்பு நிலை குறிப்பு பொறுப்பு பகுதி

29. How many types audit are there?
தணிக்கையின் வகைகள் எத்தனை?

- (A) 4
(C) 2

- (B) 3
(D) 7

30. Drawings must be deducted from capital
ரொக்கமாக எடுக்கப்பட்டது. கழிக்க வேண்டிய தலைப்பு
- (A) Net profit
நிகர இலாபம்
- (B) Capital
முதலீடு
- (C) Gross profit
மொத்த இலாபம்
- (D) Net loss
நிகர நட்டம்
31. Computer maintenance charges is a
கணினி பராமரிப்பு செலவு என்பது
- (A) Capital expenditure
மூலதன செலவு
- (B) Revenue receipt
வருவாயின வரவு
- (C) Capital receipt
மூலதன வரவு
- (D) Revenue expenditure
வருவாயின செலவு
32. Commission paid in the trail balance is shown on the
இருப்பாய்வில் உள்ள கழிவு வழங்கிய விபரம் கீழ்க்காணும் இனத்தில் காண்பிக்கப்படும்.
- (A) credit side of P and L a/c
இலாப நட்ட கணக்கு வரவு பகுதி
- (B) Debit side of the P and L account
இலாப நட்ட கணக்கு பற்று பகுதி
- (C) Trading account
வியாபார கணக்கு
- (D) Liabilities
பொறுப்புகள்
33. ACSF will be charged on net profit in
விவசாய கடன் நிலை நிறுத்து நிதி நிகரலாபத்தில் கீழ்க்கண்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
- (A) 2%
- (B) 10%
- (C) 15%
- (D) 5%
34. Audit defects classified in to
குறைகள் தொகுப்பு எத்தனை பகுதிகள் கொண்டது?
- (A) 3 parts
3 பகுதிகள்
- (B) 1 part
1 பகுதி
- (C) 4 parts
4 பகுதிகள்
- (D) 2 parts
2 பகுதிகள்

35. The depreciation percentage of computer is
மின் கணினியின் தேய்மானம் சதவீதம்

(A) 12.5%

(B) 10%

(C) $33\frac{1}{3}\%$

(D) 20%

36. What is the cooperative society rule for telephone charges?
தொலைபேசி செலவினம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கூ. விதியின் பிரிவு

(A) Rule 80
விதி 80

(B) Rule 81
விதி 81

(C) Rule 82
விதி 82

(D) Rule 89
விதி 89

37. Depreciation arises due to responses
கீழ்க்கண்டவற்றால் தேய்மானம் ஏற்படுகிறது

(A) De-manetisation
பண மதிப்பு இழப்பு

(B) Inflation
பணவீக்கம்

(C) deflation
பணவாட்டம்

(D) Tear and near
உபயோகம் மற்றும் பயன்படுத்துதல்

38. Income is the difference between revenue and _____
ஆதாயம் என்பது வருவாக்கும் _____ க்கும் இடையே உள்ள வேறுபாடு

(A) sales
விற்பனை

(B) capital
முதல்

(C) closing stock
இறுதி சரக்கு இருப்பு

(D) expenses
செலவு

39. Opening stock in trial balance will be posted in
இருப்பாய்வில் உள்ள ஆரம்ப சரக்கிருப்பு கீழ்க்கண்டுள்ள இடத்தில் பதியப்படும்

(A) Trading account debit side
வியாபார கணக்கு பற்று பகுதி

(B) Trading account credit side
வியாபார கணக்கு வரவு பகுதி

(C) Asset side
சொத்து பற்று பகுதி

(D) Liability side
பொறுப்பு பகுதி

40. The controlling agency of Indian agricultural bank is
இந்திய வேளாண்மை வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு

(A) NABARD
நபார்டு

(B) RBI
ரிசர்வ் வங்கி

(C) Central bank
மத்திய வங்கி

(D) World bank
உலக வங்கி

039/DD/22

Register
Number

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST FOR OFFICERS OF THE CO-OPERATIVE
DEPARTMENT-AUDITING

(Without Books)

Maximum Time : 1.30 hours

Maximum Marks : 60

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்.

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

PART I — (8 × 3 = 24 marks)

Write any EIGHT questions.

எவையேனும் எட்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Write short notes :

சிறு குறிப்பு வரைக :

1. Minute Book
தீர்மான புத்தகம்
2. Chitta
சிட்டா
3. Test Audit
சோதனை தணிக்கை
4. General ledger
பொதுப் பேரேடு
5. Furniture Register
தளவாடங்கள் பதிவேடு
6. Error of ommission
விடுபட்ட பிழை
7. Reserve fund
காப்பு நிதி
8. Checking of Trade Deposit
வியாபார வைப்புத் தொகை சரிபார்க்கும் முறை என்ன?
9. Bad debt reserve
வராக்கடன் ஒதுக்கீடு
10. Explain Depreciation Straight line method.
தேய்மானத்தில் நிலையான தவணை முறை விளக்குக.

PART II — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

எவையேனும் மூன்று கேள்விக்கு விடையளிக்க.

1. What is the meaning of Invoice?

“இடர்ப்பு” பொருள் கூறுக.

2. Explain “Sundry Debtors”.

“பற்பல கடனாளிகள்” – விளக்குக.

3. Explain Internal Audit.

உட்தணிக்கை விவரி.

4. What are the Statutory Reserve and Non-Statutory Reserve

சட்டபூர்வ ஒதுக்கீடு மற்றும் சட்டபூர்வமற்ற ஒதுக்கீடுகள் என்ன?

5. Explain Deferred Revenue Expenditure.

மீள்பயன் வருவாயின செலவு விளக்கு.

PART III — (3 × 7 = 21 marks)

Answer any THREE out of Five questions.

ஐந்து கேள்விகளிலிருந்து எவையேனும் மூன்றினுக்கு விடையளிக்கவும்.

1. What are differences between Single entry system and Double entry system?

ஒற்றை பதிவுமுறை மற்றும் இரட்டை பதிவுமுறை இரண்டுக்கும் வேறுபாடுகள் என்ன?

2. Prepare Trading account, Profit and Loss account and Balance Sheet as on 31.03.2017 from the following information provided by an Employees Co.op Society.

Balance Sheet as on 31.03.2016

S.N.	Liabilities	Amount Rs.	S.N.	Assets	Amount Rs.
1	Deposits		1	Cash	
	a) Members	60,45,000.00		a) On Hand	85,000.00
	b) Staff Security Deposit	60,000.00		b) At Bank	6,25,000.00
	c) Staff Provident Fund	1,80,000.00			
2	Borrowings		2	Investments	
	a) DCCB	1,58,71,000.00		Shares in DCCB	48,33,000.00
	b) Govt. Loan (ICDP)	10,000.00			
3	Share Capital Members	12,00,000.00	3	Members's Loan	1,71,71,200.00
4	Payable Items :		4	Receivable Items :	
	a) Interest payable	7,34,600.00		a) Interest Receivable not Overdue	12,98,000.00
	b) Establishment Due	15,000.00		b) Misincome Accrued	6,500.00
	c) Trade Charges Due	7,500.00		c) Trade Income Accrued	7,200.00
5	Sundry Creditors	1,09,100.00	5	Sundry Debtors	1,12,000.00
6	Net Profit	1,02,900.00	6	Other Asset	
				a) Land and Building	72,000.00
				b) Furniture	68,000.00
				c) Stock on Hand	57,200.00
	Total	2,43,35,100.00		Total	2,43,35,100.00

Receipt and Charges Statement for the year ending 31.03.2017

S.N.	Receipts	Amount Rs.	S.N.	Payments	Amount Rs.
1	Share Capital	25,000.00	1	Share capital	21,700.00
2	Deposits		2	Deposits	
	a) Members	9,00,000.00		Members	6,51,600.00
	b) Staff Provident Fund	24,000.00	3	Borrowings	
3	Borrowings			DCCB	36,00,000.00
	DCCB	32,00,000.00			
4	Members Loan	36,05,000.00	4	Members Loan	38,75,000.00
5	Interest Received	21,00,000.00	5	Interest paid	16,57,700.00
6	Misc. Income Received	1,02,400.00	6	Establishment and Contingency charges	6,36,200.00
7	Sundry Debtors	42,000.00	7	Sundry Debtors	32,000.00
8	Sundry Creditors	68,000.00	8	Sundry Creditors	78,000.00
9	Cash at Bank	12,50,000.00	9	Cash at Bank	8,00,000.00
	Total	1,13,16,400.00		Total	1,13,52,200.00
	Opening Balance	85,000.00		Closing Balance	49,200.00
	Grand Total	1,14,01,400.00		Grand Total	1,14,01,400.00

- (a) Interest Payable as on 31.03.2017 Rs.8,32,000
 (b) Interest Receivable Not OD as on 31.03.2017 Rs.2,36,000
 (c) Establishment and Contingencies due on 31.03.2017 Rs.7,200
 (d) Misc. Income Accrued on 31.03.2017 Rs.6,400
 (e) Trade Charges due on 31.03.2017 Rs.1,000
 (f) Stock on hand 31.03.2017 Rs.12,000

வழங்கப்பட்டுள்ள விபரங்களை கொண்டு பணியாளர் கூட்டுறவு சங்கத்தின் 31.03.2017 தேதிக்கான வியாபார கணக்கு, இலாப நட்ட கணக்கு மற்றும் ஐந்தொகை பட்டியல் தயாரிக்கவும்

ஐந்தொகை பட்டியல் 31.03.2016

வ.எ.	பொறுப்புகள்	தொகை ரூ.பை.	வ.எ.	ஆஸ்திகள்	தொகை ரூ.பை.
1	வைப்புகள்		1	ரொக்கம்	
	அ) உறுப்பினர்கள்	60,45,000.00		அ) கையிருப்பு	85,000.00
	ஆ) பணியாளர் காப்பு நிதி	60,000.00		ஆ) வங்கி இருப்பு	6,25,000.00
	இ) பணியாளர் சேமநிதி	1,80,000.00			
2	பெறப்பட்ட கடன்கள்		2	முதலீடுகள்	
	அ) மத்திய கூட்டுறவு வங்கி கடன்	1,58,71,000.00		மத்திய கூட்டுறவு வங்கி பங்கு முதலீடு	48,33,000.00
	ஆ) அரசு கடன் (ஐ.சி.டி.பி)	10,000.00			
3	பங்குத் தொகை - உறுப்பினர்கள்	12,00,000.00	3	உறுப்பினர் கடன்கள்	1,71,71,200.00
4	கொடுபட வேண்டிய இனங்கள்		4	வரவேண்டிய இனங்கள்	
	அ) வட்டி கொடுபட வேண்டியது	7,34,600.00		அ) தவணை தவறாத வட்டி வரவேண்டியது	12,98,000.00
	ஆ) சிப்பந்தி சாதல்வார் இனம் கொடுபட வேண்டியது	15,000.00		ஆ) நானாவித வருமானம்	6,500.00
	இ) வியாபார செலவினம் கொடுபட வேண்டியது	7,500.00		இ) வியாபார வருமானம்	7,200.00
5	அனாமத்து கொடுபட வேண்டியது	1,09,100.00	5	அனாமத்து வரவேண்டியது	1,12,000.00
6	நிகர இலாபம்	1,02,900.00	6	இதர சொத்துக்கள்	
				அ) நிலம் மற்றும் கட்டிடம்	72,000.00
				ஆ) தளவாடங்கள்	68,000.00
				இ) சரக்கிருப்பு	57,200.00
	மொத்தம்	2,43,35,100.00		மொத்தம்	2,43,35,100.00

31.03.2017 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவுகள்

வ.எ.	பொறுப்புகள்	தொகை ரூ.பை.	வ.எ.	ஆஸ்திகள்	தொகை ரூ.பை.
1	பங்குத்தொகை	25,000.00	1	பங்குத்தொகை	21,700.00
2	வைப்புகள்		2	வைப்புத்தொகை	
	அ) உறுப்பினர்கள்	9,00,000.00		உறுப்பினர்கள்	6,51,600.00
	ஆ) பணியாளர் சேமநிதி	24,000.00	3	பெறப்பட்ட கடன்கள்	
3	பெறப்பட்ட கடன்கள்			மத்திய கூட்டுறவு வங்கி	36,00,000.00
	மத்திய கூட்டுறவு வங்கி	32,00,000.00			
4	உறுப்பினர் கடன்கள்	36,05,000.00	4	உறுப்பினர் கடன்கள்	38,75,000.00
5	வட்டி வசூல்	21,00,000.00	5	வட்டி செலுத்தியது	16,57,700.00
6	நானாவிட வரவுகள்	1,02,400.00	6	சிப்பந்தி சாதல்வார் செலவுகள்	6,36,200.00
7	அனாமத்து வரவேண்டியது	42,000.00	7	அனாமத்து வரவேண்டியது	32,000.00
8	அனாமத்து கொடுபட வேண்டியது	68,000.00	8	அனாமத்து கொடுபட வேண்டியது	78,000.00
9	வங்கியிருப்பு	12,50,000.00	9	வங்கியிருப்பு	8,00,000.00
	மொத்தம்	1,13,16,400.00		மொத்தம்	1,13,52,200.00
	ஆரம்ப கையிருப்பு	85,000.00		இறுதி கையிருப்பு	49,200.00
	ஆக மொத்தம்	1,14,01,400.00		ஆக மொத்தம்	1,14,01,400.00

- (அ) 31.03.2017ல் வட்டி கொடுபட வேண்டியது ரூ.8,32,000
(ஆ) 31.03.2017ல் தவணை தவறாத வட்டி வரவேண்டியது ரூ.2,36,000
(இ) 31.03.2017ல் சிப்பந்தி சாதல்வார் செலவினங்கள் கொடுபட வேண்டிய நிலுவை ரூ.7,200
(ஈ) 31.03.2017ல் நானாவித வருமானம் வரவேண்டியது ரூ.6,400
(உ) 31.03.2017ல் வியாபார செலவினங்கள் கொடுபட வேண்டிய நிலுவை ரூ.1,000
(ஊ) 31.03.2017ல் சரக்கு இருப்பு ரூ.12,000

3. The society earned a Net Profit of Rs.25,000/- How it will be dividend into the following manner calculate?

(a) Reserve fund	:	25%
(b) Co-op. Development Fund	:	3%
(c) Co-op. Education Fund	:	2%
(d) ACSF	:	15%
(e) Dividend	:	Rs.6,000/-
(f) Common good fund	:	10%
(g) Building fund	:	10%
(h) Balance to Reserve fund	:	Rs.—————?

சங்கம் அடைந்துள்ள நிகர இலாபம் ரூ.25,000/- இதனை கீழ்க்கண்ட வழி முறைகளில் எவ்வாறு இலாப பிரிவினை செய்யலாம்? கணக்கிடுக.

(அ) சேம நிதி	:	25%
(ஆ) கூட்டுறவு வளர்ச்சி நிதி	:	3%
(இ) கூட்டுறவு கல்வி நிதி	:	2%
(ஈ) வேளாண்மை கடன் நிலை திருத்தும் நிதி	:	15%
(உ) பங்காதாயம்	:	ரூ.6,000/-
(ஊ) பொது நல நிதி	:	10%
(எ) கட்டிட நிதி	:	10%
(ஏ) மீதி சேம நிதி	:	ரூ.—————?

4. What do you meant by Audit? What are its advantages? Explain.

தணிக்கை என்றால் என்ன? தணிக்கையின் நன்மைகளை விவரிக்க.

5. Explain any five differences between Coop Societies Audit and Company Audit.

கூட்டுறவு சங்கங்களின் தணிக்கைக்கும், கம்பெனி நிறுவனத் தணிக்கைக்கும் உள்ள வேறுபாடுகள் எவையேனும் ஐந்தினை மட்டும் கூறுக.